

சாட்சி : PW 1 மாரிமுத்து	அ.வ.எண். 371/2022	15.02.2024
-----------------------------	-------------------	------------

குறுக்கு விசாரணை தொடர்ச்சி

இந்த வழக்கிற்கான விவரங்களை நான் தான் சொன்னேன். வழக்குரை பத்தி 3ல் ஏ அட்டவணை சொத்தில் 630 சதுரடி என்றும், அதில் பி அட்டவணை சொத்தும் உள்ளடங்கியுள்ளது என்றும், நான் சொல்லியுள்ளேன் என்றால் சரியல்ல. எனது வழக்குரை 4வது பத்தியில் வழக்கு இரண்டு அட்டவணை சொத்திற்கும் சேர்த்து வீட்டு வரி கட்டியுள்ளேன் என்று சொல்லியுள்ளேன் என்றால் சரிதான். பி அட்டவணை சொத்தான மாட்டுப்பட்டிக்கு நான் வீட்டு வரி செலுத்துகிறேனா என்றால் செலுத்துவருகிறேன். எனக்கு போக்கிய பத்திரத்திற்கும், கிரையப்பத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியும். பொதுவாக போக்கிய பத்திரம் எழுதி வாங்குபவர்கள் அந்த பத்திரத்தின் அடிப்படையில் உரிமையாளர் என சொல்ல முடியுமா என்றால் எத்தனை வருடத்திற்கு எழுதப்படுகிறதோ அத்தனை வருடத்திற்கு உரிமையாளர் என உரிமை கோர முடியும். 5 வருடத்திற்கு போக்கியபத்திரம் எழுதப்பட்டு அந்த பத்திரத்தின் அடிப்படையில் அந்த சொத்தை விற்பனை செய்தால் செல்லுமா என்றால் செல்லாது. எனது பிரமாண வாக்குமூலத்தில் பத்தி 1,2ல் சொல்லியுள்ள விவரங்களை எனது வழக்குரையிலும் சொல்லியுள்ளேன். நான் தாக்கல் செய்த வா.சா.ஆ.1 ஆவணத்தில் சொத்து விவரத்தில் கண்டுள்ள நான்கெல்லைகள் மற்றும் அளவுகள் சரியானது தான் என்றால் சரிதான். வா.சா.ஆ.2 ஆவணத்தில் சொத்து விவரத்தில் கண்டுள்ள நான்கெல்லைகள் மற்றும் அளவுகள் சரியானது தான் என்றால் சரிதான். மலையாண்டிக்கும், சப்பாணி மூப்பனுக்கும் என்ன உறவு முறை என்றால் மாமன், மைத்துனன் உறவுமுறையாகும்.

சப்பாணி மூப்பன், மலையாண்டிக்கு ஏதேனும் ஆவணம் எழுதி கொடுத்தாரா என்றால் இல்லை. மலையாண்டிக்கும் அவரது மனைவி மற்றும் மகள் விஜயலெட்சுமிக்கும் சொத்து எவ்வாறு கிடைத்தது என்றால் எனக்கு நேரடியாக தெரியாது. சப்பாணியிடமிருந்து சங்கிலிமுத்துக்கும், சங்ககிலிமுத்துவிடமிருந்து அய்யாகண்ணுக்கும், அய்யாகண்ணுவிடமிருந்து மலையாண்டிக்கும் கிடைத்தது. வா.சா.ஆ.3 ல் 2 வது அட்டவணையாக காண்பிக்கப்பட்டுள்ள சொத்து வா.சா.ஆ.1 மற்றும் வா.சா.ஆ.2 ஆவணத்தில் காட்டப்படவில்லை என்றால் சரிதான்.

பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோளுக்கு இணங்க 06.03.2024 அன்று குறுக்கு விசாரணை தொடர்ச்சிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.